

தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழா (மே 31)

திருப்பலி முன்னுரை

தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென் என்று சொல்லும் போதே உதடுகள் இரண்டும் சந்தித்துக் கொள்கின்றன. சந்திப்பு... ஆம், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நொடியிலும் சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மழை நிலத்தைச் சந்திக்கிறது; சூரியன் நம்மைச் சந்திக்கிறது; நீங்கள் என்னைச் சந்திக்கிறீர்கள்; நான் உங்களைச் சந்திக்கிறேன். இவ்வாறாக பல்வேறுபட்ட சந்திப்புகள் நிகழும் இப்பூமியில் பல தலைமுறைகளும் கொண்டாடி வரும் ஒரு சந்திப்புத் திருநாள்தான், இன்று நாம் கொண்டாடும் புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் திருநாள்.

இது வெறும் இருவரின் சந்திப்பு அன்று; இது யுகங்களின் சந்திப்பு; இது விசுவாசத்தின் சந்திப்பு; இது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டின் சந்திப்பு. இது இரு கருவறைகளின் சந்திப்பு.

பழைய ஏற்பாட்டில் மீட்பின் வரலாற்றிலே கடவுள் தன் மக்களைச் சந்திக்க வருகிறார். அந்தச் சந்திப்பை மக்கள் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டாடுகிறார்கள். தாவீது தன்னையும் மறந்து ஆண்டவரின் உடன்படிக்கை பேழை முன் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிப்பாடி சென்றான் என்று கூறுகிறது. அதேபோல இங்கு மரியாள் இயேசுவைத் தாங்கிய புதிய உடன்படிக்கை பேழையாக திகழ்கிறார்.

“பணிவிடை பெற அன்று, பணிவிடை புரியவே வந்தேன்” என்ற இயேசுவின் வார்த்தைக்கு மரியாள் உயிர் கொடுக்கிறார். இதோ இங்கு பணிவிடை புரிதலின் முன்னோடியாக மரியாள் தோன்றுகிறார். முதல் முறையாக இயேசுவுக்கு மட்டுமல்ல, இயேசுவின் வார்த்தைக்கும் உயிர் கொடுக்கிறார் மரியாள். இயேசுவின் தாரக மந்திரம் மரியாளில் செயல் வடிவம் பெறுகிறது.

இன்றைய திருநாளும், வாசகங்களும், ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு செய்தியை நமக்குத் தருகிறது. நம் சந்திப்பால் பிறர் மகிழ்ச்சி அடைகிறார்களா? நம்முடைய ஒவ்வொரு சந்திப்பும் உதவி செய்ய தகுந்த சந்தர்ப்பம். இன்றைய திருநாளில் மரியாள், நாம் ஒவ்வொருவரும் பிறருக்கு உதவி செய்ய அழைப்பு விடுக்கிறார். அன்னை மரியாவைப்போல நம் சந்திப்பால் பிறருக்கு மகிழ்ச்சி அளிப்போம். நம் சந்திப்பால் பிறருக்கு உதவி செய்து வாழ்வோம் என்ற உறுதியுடன் தொடரும் இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (செப்பனியா 3: 14-18)

இன்றைய முதல் வாசகத்தில் செப்பனியா இறைவாக்கினர் கடவுளின் பிரசன்னத்தையும், மகிழ்ச்சி செய்தியையும் இஸ்ராயேல் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார். நம் சந்திப்பால் இயேசுவின் பிரசன்னத்தையும், அவரால் உண்டாகும் மகிழ்ச்சியையும் பிறருக்கு பகிர்ந்தளிப்போம் என்ற உறுதியுடன் இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அன்னையின் மைந்தனே இறைவா! திருஅவை முன்னெடுக்கும் எல்லா நல்ல காரியங்களிலும், அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க ‘அவர்

சொல்லுவது போல' நீர் விரும்புவது போல செயலாற்ற அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்னையின் மைந்தனே இறைவா! அர்ப்பண அன்பர்கள் அதன் அர்த்தத்தின் முழுமையை உணர்ந்து, முழு மனித குல மீட்புக்காக அர்ப்பணித்து வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்னையின் மைந்தனே இறைவா! குடும்பத்தின், திருமணத்தின் மாண்பினை காத்து, எல்லா வியாகுலங்களிலும், பிரமாணிக்கம் தவறாது பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்னையின் மைந்தனே இறைவா! பெண்மையை போற்றி மதித்து, பெண்சிசுக்களும் சமூகத்தில் வாழ உரிமை பெற்றவர்களே என்பதனை உணர்ந்து, கரு அழிப்பு, கலைப்பு செய்யாது நீர் தரும் பரிசினை போற்றி பாதுகாத்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்னையின் மைந்தனே இறைவா! பிறப்பு கொடை, பரிசு, செல்வம் என்பதனை உணர்ந்து அறிந்து, பிறப்பின் அர்த்தம் நிலைநாட்டப்பட, உமது திருவுளம் அறிந்து நடந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்